

SRES- NFIR

மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய குரூப் இன்சூரன்ஸ் திட்டம்

- தற்போது உள்ள குரூப் இன்சூரன்ஸ் (GIS) மாதம் ரூ.30 பிடித்தம் செய்ததற்கு இன்சூரன்ஸ் தொகை ரூ.30,000/- வழங்கப்படுகிறது.

1. தற்போது நடைமுறையில் உள்ள இன்சூரன்ஸ் திட்டம்

Group	Rate of monthly subscription	Insurance Cover
A	Rs.120	Rs.1,20,000
B	Rs.60	Rs.60,000
C	Rs.30	Rs.30,000

2. புரோபசல் செய்ய உள்ள புதிய இன்சூரன்ஸ் திட்டம் -

- தற்போது இருக்கின்ற இன்சூரன்ஸ் திட்டத்திற்கு பதிலாக மத்திய அரசு இரண்டு வகையான புதிய இன்சூரன்ஸ் திட்டத்தை புரோபசல் செய்ய உள்ளது. அவை 1. Pure Term Insurance 2. Group Endowment இவற்றில் எந்த திட்டத்தை வேண்டுமானாலும் தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இருப்பினும் அட்டவணையை பாரீர்.

a. Pure Term Insurance

Age	Market Rate for Individual Insurance			Market Rate for Group Insurance			Special Rate for CG Employees		
	50 L	25 L	15 L	50 L	25 L	15 L	50 L	25 L	15 L
35	2046	1023	614	588	294	176	570	285	171
40	2513	1256	754	825	413	247	800	400	240
45	3167	1583	950	1313	656	394	1273	637	382
50	3933	1966	1180	2267	1133	680	2199	1099	660
55	4813	2406	1444	3613	1806	1084	3504	1752	1051

b. Group Endowment

Monthly Premium	1500	750	450
Life Cover	15L	7.5L	4.5L
Projected Maturity Proceeds on different ages			
35	12.23L	6.12L	3.67L
40	07.23	3.61	2.17
45	03.80	1.90	1.13
50	01.51	0.76	0.45
55	00.32	0.16	0.09

புரோபசல் செய்ய உள்ள மேற்கூறிய இன்சூரன்ஸ் திட்டத்திற்கு பதிலாக கீழ்க்கண்ட Customised Group Insurance Schemeஐ அமுல்படுத்தி GST 18% பிடித்தம் செய்யாமல் முழு பிரிமியம் தொகையையும் வழங்குவதற்கு ஆவன செய்ய மத்திய அரசை SRES - NFIR வலியுறுத்துகிறது.

Category	Uniform Premium Rate (Rs.)
A	50,00,000 1500
B	25,00,000 750
C	15,00,000 450

7வது ஊதியக்குழு அறிவித்த பிரிமியத்தை SRES - NFIR ஏற்கவில்லை. ஏனெனில் பிரிமியம் தொகை அதிகம், சேமிப்பு தொகை குறைவு.

Level of Employee	Monthly Deduction	Insurance Amount
10 & above	5,000	50,00,000
6 to 9	2,500	25,00,000
1 to 5	1,500	15,00,000

- பிடிக்கின்ற தொகையில் 70% சேமிப்பிலும், 30% இன்சூரன்ஸிலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதனிடையில் தொழிலாளர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நேரிட்டால் அவர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை ரூ.15,00,0000 கிடைக்கும்.
- தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போதும், விருப்ப ஓய்வு பெறும்போதும் இன்சூரன்ஸ்க்காக செலுத்திய சேமிப்பு தொகையில் வட்டியுடன் சேர்த்து வழங்கப்படும். (Like Money back Policy போல)
- தொழிலாளர்கள் உடல்நிலை சரியில்லாமல் விடுப்பு எடுத்தாலும், லீவு இல்லாததால் சம்பளம் பெற முடியாமல் போனாலும் இந்த இன்சூரன்ஸ் தொகை ரத்து செய்யாமல் தொடரலாம்.

தொழிலாளர்கள் உங்களது கருத்துக்களை இ-மெயில் மூலமாகவும், SRES நிர்வாகிகளிடமோ தெரிவிக்கலாம்.

sresnfir@gmail.com

Dr.M.இராகவைய்யாஜி
GS/NFIR & President/SRES

அறிக்கை எண் 987

31.05.19

P.S.சூரியபிரகாசம்
GS / SRES & JGS/NFIR